



May 16, 2022

**Listing Department,  
BSE Ltd.,  
Phiroze Jeejeebhoy Towers,  
Dalal Street,  
Mumbai-400 001  
Scrip Code: 532633**

**Listing Department,  
National Stock Exchange of India Limited,  
“Exchange Plaza”,  
Bandra-Kurla Complex, Bandra (East),  
Mumbai-400 051  
Symbol: ALLSEC**

**Sub: Newspaper Advertisement**

Dear Sir/Madam,

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we are enclosing the copy of newspaper advertisement for publishing audited financial results for the year ended March 31, 2022 in Financial Express, English Newspaper and Malai Malar, Tamil Newspaper on May 15, 2022. The same will be made available on the Company's website.

Request you to take the same on record.

Thank you,

Yours faithfully,

**For Allsec Technologies Limited**

**Raghunath P  
Chief Financial Officer**

---

**ALLSEC TECHNOLOGIES LTD.**

**Regd. Office :** 46-C, Velachery Main Road, Velachery, Chennai - 600 042

Tel : +91.44.4299 7070 web : [www.allsectech.com](http://www.allsectech.com)

Corporate Identity Number : L72300TN1998PLC041033, Email : [contactus@allsectech.com](mailto:contactus@allsectech.com)



**NAMOKAR TRADE (INDIA) LTD**  
 Regd Office: DIAMOND ARCADE 5TH FLOOR,  
 FL-504, 66, JESSORE ROAD, KOLKATA-700055  
 CIN: L51909WB1985PLC038407  
 Phone: +91-33-3297-7609;  
 E-mail: ratan.namokar@gmail.com  
 Website: www.namokartrade.com

**Notice**  
 Pursuant to the Regulation 29 of SEBI (Listing  
 Obligations and Disclosure Requirements)  
 Regulations, 2015, this is to inform you that  
 a meeting of the Board of Directors of the  
 Company is scheduled to be held on Thursday,  
 May 26, 2022 at 2.30 p.m. at the Registered  
 Office at Diamond Arcade, 5th floor, FL-504, 68  
 Jessore Road, Kolkata - 700055, to consider  
 and approve, inter-alia, the Audited Financial  
 Results of the Company for the quarter and  
 year ended March 31, 2022.

By Order of the Board  
 For Namokar Trade (India) Limited  
 Sd/-  
 Ratan Lal Baid  
 Managing Director  
 (DIN: 07060481)

Place-Kolkata  
 Date-14.05.2022

**MCL MAHANADI COALFIELDS LIMITED**  
 (A Subsidiary of Coal India Limited)  
 JAGRUTI VIHAR, BURLA-768020, DIST : SAMBALPUR (ODISHA)  
 Tel. Phone (EPABX) : 0663-2542461 to 466, Website : www.mahanadicoal.in

**Notice**  
 "All the tenders issued by CIL and its Subsidiaries for  
 procurement of Goods, Works and Services are available  
 on websites of Coal India Ltd. [www.coalindia.in](http://www.coalindia.in), respective  
 Subsidiary Company (MCL, [www.mahanadicoal.in](http://www.mahanadicoal.in)),  
 CIL e-procurement portal <https://coalindiatenders.nic.in> and  
 Central Public Procurement Portal <https://eprocure.gov.in>  
 in addition, procurement is also done through GeM Portal  
<https://gem.gov.in>".

R-5100

**PATEL KNR HEAVY INFRASTRUCTURES LIMITED**  
 CIN: U71027G2006PLC049949  
 Regd Office: KNR House, 4th Floor, Plot No.114, Phase-1, Kavuri Hills,  
 Hyderabad-500033. Ph: +91 40 40268761/62, Fax: +91 40 40268760

**EXTRACT OF AUDITED STANDALONE FINANCIAL RESULTS  
 FOR THE YEAR ENDED 31st MARCH, 2022 (RS IN LAKHS)**

Sl. No.	PARTICULARS	Standalone			
		Quarter Ended 31-03-2022 Audited	Quarter Ended 31-03-2021 Audited	Year Ended 31-03-2022 Audited	Year Ended 31-03-2021 Audited
1.	Total Income from operations (net)	1,597.95	3,961.86	5,784.62	8,657.47
2.	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items#)	487.39	2,414.00	3,255.77	1,886.67
3.	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items#)	487.39	2,414.00	3,255.77	1,886.67
4.	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items#)	487.39	1,717.94	3,255.77	1,190.61
5.	Total Comprehensive Income for the period [Comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	487.39	1,717.94	3,255.77	1,190.61
6.	Paid up Equity Share Capital	2,382.38	2,382.38	2,382.38	2,382.38
7.	Earnings Per Share				
	1. Basic: (Rs.)	2.05*	7.21*	13.67*	5.00
	2. Diluted: (Rs.)	2.05*	7.21*	13.67*	5.00

Notes:  
 1. The above is an extract of the detailed format of year end Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the year ended Financial Results is available on the Stock Exchange website namely, BSE Limited ([www.bseindia.com](http://www.bseindia.com)), and on the Company's website: <http://knrcil.com/pkhl.html>  
 2. The above financial results were reviewed and approved and taken on record by the Board in their meeting held on 14th May, 2022  
 3. The figures have been regrouped and/or rearranged wherever considered necessary.

For Patel KNR Heavy Infrastructures Ltd  
 Sd/-  
 (B.S.Reddy) (K.N.Reddy)  
 Director Director  
 DIN: 01675600 DIN: 00382412

Place : Hyderabad  
 Date : 14-05-2022

**GUJARAT STATE ELECTRICITY CORPORATION LTD.**  
 Vidyut Bhavan, Race Course, Vadodara, India - 390007  
 Ph: 91-265-6612341, Fax: 91-265-2355195  
 e-mail: [esecel@gsecl.com](mailto:esecel@gsecl.com) | Website: [www.gsecl.in](http://www.gsecl.in)  
 CIN: U40100GJ1993SGC019988

**Tender Notice No. GSECL/ Fuel/ Biomass Pellets/ 2022:**  
 Supply of Biomass Pellets to coal based thermal power stations of GSECL (With Reverse E-Auction)  
 GSECL invites the above tenders from eligible bidders through e-tendering process.  
 The Tender Specification and Bidding Documents may be downloaded from the websites <https://gsecl.nprocure.com> or <https://www.nprocure.com> (For VIEW, DOWNLOAD & ON-LINE SUBMISSION) and [www.gsecl.in](http://www.gsecl.in) (For VIEW & DOWNLOAD). Interested and eligible bidders may submit their "On-line Tender" and "Physical Tender" as prescribed in the Tender Document before the due date and time of submission. Please be in touch with the Websites for corrigendum, etc. if any, till the last date of submission of bids.

Chief Engineer (Fuel)  
 GSECL, Corporate Office, Vadodara, Gujarat (India)

**RELIANCE POWER LIMITED**  
 CIN : L40101MH1995PLC084687  
 Registered Office: Reliance Centre, Ground Floor, 19, Wolchand Hirachand Marg, Ballard Estate, Mumbai - 400 001. Tel: 91 22 43033166 Fax : 91 22 43033166  
 Website: [www.reliancepower.co.in](http://www.reliancepower.co.in), Email: [reliancepower.investors@relianceeda.com](mailto:reliancepower.investors@relianceeda.com)

**A. Extract of the Consolidated Financial Results for the Quarter and Year Ended March 31, 2022**  
 Rupees in lakhs

Sl. No.	Particulars	Quarter Ended		Year Ended	
		March 31, 2022 Unaudited	March 31, 2021 Unaudited	March 31, 2022 Audited	March 31, 2021 Audited
		1	Total Revenue	1,87,840	1,69,119
2	Profit before exceptional items and tax	(64,662)	4,350	(52,140)	40,775
3	Net Profit for the year before tax (after exceptional items)	(64,662)	4,792	(52,140)	41,217
4	Net Profit / (Loss) for the year after tax (after exceptional items)	(55,518)	7,256	(60,591)	22,863
5	Total Comprehensive Income for the year	(64,913)	14,575	(55,555)	45,504
6	Paid-up Equity Share Capital (Par value of Rs. 10 each)	3,40,013	2,80,513	3,40,013	2,80,513
7	Earnings Per Share (Face value of Rs. 10 each) (for continuing and discontinuing operation)				
	(a) Basic (Rs.)	(1.718)	0.259	(1.875)	0.815
	(b) Diluted (Rs.)	(1.479)	0.259	(1.615)	0.815

(Not annualised for quarter ended)

**B. Extract of the Standalone Financial Results for the Quarter and Year Ended March 31, 2022**  
 Rupees in Lakhs

Sl. No.	Particulars	Quarter Ended		Year Ended	
		March 31, 2022 Unaudited	March 31, 2021 Unaudited	March 31, 2022 Audited	March 31, 2021 Audited
		1	Total Revenue	4,117	5,572
2	Profit / (Loss) before exceptional items and tax	(6,771)	(5,959)	(27,040)	5,534
3	Profit / (Loss) before tax (after exceptional items)	(6,771)	(5,959)	(27,040)	5,534
4	Profit / (Loss) after tax (after exceptional items)	(6,771)	(5,959)	(27,732)	5,534
5	Total Comprehensive Income (Loss)	(31,712)	(5,864)	(48,713)	7,972
6	Paid up Equity Share Capital	3,40,013	2,80,513	3,40,013	2,80,513
7	Reserves (excluding Revaluation Reserve)	5,59,439	6,08,151	5,59,439	6,08,151
8	Security Premium Account	11,05,454	11,05,454	11,05,454	11,05,454
9	Net worth	13,18,700	12,86,933	13,18,700	12,86,933
10	Outstanding Debt	6,17,631	6,73,377	6,17,631	6,73,377
11	Debt Equity Ratio	0.47	0.52	0.47	0.52
12	Earnings Per Share (Face value of Rs. 10 each) (For continuing and discontinuing operations)				
	Basic	(0.210)	(0.212)	(0.858)	0.197
	Diluted	(0.180)	(0.212)	(0.739)	0.197

(Not annualised for quarter ended)

13 Capital Redemption Reserve  
 14 Debenture Redemption Reserve  
 15 Debt Service Coverage Ratio  
 16 Interest Service Coverage Ratio

C. The consolidated financial results of the Group have been prepared in accordance with the Companies (Indian Accounting Standards) Rules, 2015 (Ind AS) prescribed under section 133 of the Companies Act, 2013.  
 D. The above is an extract of the detailed format of the financial results for the quarter and year ended March 31, 2022 drawn up both on a Standalone and Consolidated basis, filed with Stock Exchanges on May 13, 2022 under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results (Standalone and Consolidated) for the quarter and year ended March 31, 2022 are available on the Company's website, [www.reliancepower.co.in](http://www.reliancepower.co.in) and on the website of the Stock Exchanges, [www.bseindia.com](http://www.bseindia.com) and [www.nseindia.com](http://www.nseindia.com).

Place: Mumbai  
 Date: May 13, 2022

**SMC GLOBAL SECURITIES LIMITED**  
 CIN: L74899DL1994PLC063609  
 Registered Office: 11/6B, Shanti Chamber, Pusa Road, New Delhi - 110005, India  
 Phone: 011-30111000, 40753333, Fax: 011-25754365,  
 Website: [www.smcindiaonline.com](http://www.smcindiaonline.com); E-mail: [smc@smcindiaonline.com](mailto:smc@smcindiaonline.com);  
 Company Secretary & Compliance Officer: Mr. Suman Kumar

**CORRIGENDUM TO THE PUBLIC ANNOUNCEMENT DATED MAY 09, 2022 PUBLISHED IN THE NEWSPAPERS ON MAY 10, 2022 BY SMC GLOBAL SECURITIES LIMITED ("THE COMPANY") FOR THE ATTENTION OF EQUITY SHAREHOLDERS/BENEFICIAL OWNERS OF EQUITY SHARES OF THE COMPANY FOR THE BUYBACK OF EQUITY SHARES FROM THE OPEN MARKET THROUGH STOCK EXCHANGES UNDER THE SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA (BUY-BACK OF SECURITIES) REGULATIONS, 2018, AS AMENDED ("BUYBACK REGULATIONS")**

This corrigendum ("Corrigendum") is in continuation of, and should be read in conjunction with the public announcement dated May 09, 2022 and published on May 10, 2022 ("Public Announcement") by SMC Global Securities Limited ("the Company") for buyback by the Company of its fully paid-up equity shares of a face value of INR 2/- (Indian Rupee Two Only) each ("Equity Shares") from the shareholders/beneficial owners (other than those who are promoters, members of the promoter group or persons in control), from the open market through stock exchanges where the Equity Shares of the Company are listed i.e., National Stock Exchange of India Limited ("NSE") and BSE Limited ("BSE") (collectively, "Stock Exchanges"), for an aggregate amount not exceeding INR 75,00,00,000/- (Indian Rupees Seventy Five Crores Only) ("Maximum Buyback Size") excluding the Transaction Costs and at a price not exceeding INR 115/- (Indian Rupees One Hundred and Fifteen Only) per Equity Share ("Maximum Buyback Price"), payable in cash (the process being referred hereinafter as "Buyback"). The terms used but not defined in this Corrigendum shall have the meanings as assigned in the Public Announcement.

The equity shareholders/beneficial owners of the Equity Shares of the Company are requested to take notice of the following changes/amendments to the Public Announcement dated May 09, 2022:

1. The details mentioned at Paragraph 8.2 of the Public Announcement, stands revised and shall be read as follows:

S. No.	Name of Director	Name of the Promoter/Promoter Group Company	No. of Shares held	Percentage of Holding
1.	Archana Aggarwal	ASM Pipes Private Limited	30,000	0.03
2.	Anurag Bansal	Pulin Investments Private Limited	2,50,000	0.22
3.	Narain Das Aggarwal	Jai Ambej Share Broking Limited	5000	Negligible
4.	Rajeev Aggarwal	Jai Ambej Share Broking Limited	5000	Negligible
5.	Sandeep Aggarwal	SMC Share Brokers Limited	150	Negligible
	<b>Total</b>		<b>2,90,150</b>	<b>0.26</b>

2. The details mentioned at Paragraph 8.3 of the Public Announcement, stands revised and shall be read as follows:

S. No.	Name of Director/ Key Managerial Personnel	Designation	No. of Shares held	Percentage of Holding
1.	Maresh Chand Gupta	Promoter Director	82,48,500	7.29
2.	Subhash Chand Aggarwal	Promoter Director	80,95,500	7.16
3.	Himanshu Gupta	Promoter Director	20,00,000	1.77
4.	Ajay Garg	Promoter Director	8,41,600	0.74
5.	Anurag Bansal	Promoter Director	2,50,000	0.22
6.	Shruti Aggarwal	Promoter Director	20,175	0.02
7.	Chandra Wadhwa	Independent Director	Nil	NA
8.	Naveen ND Gupta	Independent Director	Nil	NA
9.	Hari Das Khunteta	Independent Director	Nil	NA
10.	Kundan Mal Agarwal	Independent Director	Nil	NA
11.	Madhu Vij	Independent Director	Nil	NA
12.	Roop Chand Jindal	Independent Director	Nil	NA
13.	Suman Kumar	Company Secretary	Nil	NA
14.	Vinod Kumar Jamar	Chief Financial Officer	Nil	NA
	<b>Total</b>		<b>1,94,55,775</b>	<b>17.20</b>

3. The details mentioned at Paragraph 8.4 of the Public Announcement, stands revised to the extent mentioned below:

a. In respect of the details mentioned against Ms. Shruti Aggarwal and Ms. Aditi Aggarwal, the same may please be read as under:

Name of shareholder	Number of Equity Shares purchased/sold	Nature of transaction	Maximum price (Rs.)	Date of maximum price	Minimum price (Rs.)	Date of maximum price
Ms. Shruti Aggarwal	20,175	Purchase through open market	82.93	11-Nov-2021	70.47	23-Aug-2021
Ms. Aditi Aggarwal	33,050	Purchase through open market	77.10	22-Nov-2021	71.20	07-Mar-2022

b. In addition, the following details shall stand added to the Table:

Name of shareholder	Number of Equity Shares purchased/sold	Nature of transaction	Maximum price (Rs.)	Date of maximum price	Minimum price (Rs.)	Date of maximum price
Mr. Narain Das Aggarwal	5,000	Purchase through open market	72.21	28-Oct-2021	72.21	28-Oct-2021
Mr. Rajeev Aggarwal	5,000	Purchase through open market	73.77	24-Aug-2021	72.52	24-Aug-2021
Mr. Rajeev Aggarwal	5,000	Pledge	NA	NA	NA	NA
Mr. Sandeep Aggarwal	150	Pledge	NA	NA	NA	NA

This Corrigendum will be available on website of SEBI ([www.sebi.gov.in](http://www.sebi.gov.in)), on the website of the Company ([www.smcindiaonline.com](http://www.smcindiaonline.com)), website of the Manager to the Offer ([www.corporateprofessionals.com](http://www.corporateprofessionals.com)) and website of the stock exchanges ([www.nseindia.com](http://www.nseindia.com) and [www.bseindia.com](http://www.bseindia.com)).

**Directors' responsibility**  
 As per Regulation 24(i)(a) of the Buyback Regulations, the Board accepts responsibility for the information contained in this Corrigendum and confirms that the information in this Corrigendum contains true, factual and material information and does not and will not contain any misleading information. This Corrigendum is issued under the authority of the Buyback Committee in terms of their resolution dated May 14, 2022.

For and on behalf of the Board of Directors of  
**SMC GLOBAL SECURITIES LIMITED**

Sd/- Subhash Chand Aggarwal Managing Director (DIN: 00003267)	Sd/- Himanshu Gupta Director (DIN: 03187614)	Sd/- Suman Kumar Company Secretary & Compliance Officer (Membership No. F5824)
--	---	---

Date: May 14, 2022  
 Place: New Delhi

**SUPER SALES INDIA LIMITED**  
 Regd. Office: 34-A, Kamaraj Road, Coimbatore - 641018  
 CIN : L17111TZ1981PLC001109  
 Email : [sdil@vaamaa.com](mailto:sdil@vaamaa.com) Web: [www.supersales.co.in](http://www.supersales.co.in)

**AUDED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31ST MARCH, 2022**  
 (Rs in Lakhs)

Sl No	Particulars	3 Months Ended	3 Months ended in the Previous Year	Year Ended	Previous Year Ended
		31.03.2022 (Audited)	31.03.2021 (Audited)	31.03.2022 (Audited)	31.03.2021 (Audited)
1	Total Income from Operations	13,024.65	9,326.25	42,686.67	26,889.19
2	Net Profit / (Loss) for the period (before tax, Exceptional Items)	1,728.54	1,208.67	6,370.84	1,532.87
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional Items)	1,930.94	1,208.67	6,573.24	1,532.87
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional Items)	1,493.80	733.37	4,816.17	880.01
5	Total Comprehensive Income for the period (Comprising Profit/Loss for the period (after tax) and other comprehensive income (after tax))	3,618.42	5,585.99	10,555.02	10,999.22
6	Paid-up equity share capital (face value of ₹10 each)	307.15	307.15	307.15	307.15
7	Reserves (excluding revaluation reserves as shown in the audited Balance Sheet of previous year)	307.15	307.15	39,896.57	29,420.34
8	Earnings Per Share (of ₹10 each) (For Continuing & discontinued operations)				
	Basic	48.63	23.88	156.80	28.65
	Diluted	48.63	23.88	156.80	28.65

On behalf of the Board  
 Sd/- SANJAY JAYAVARTHANVELU  
 Chairman  
 Coimbatore  
 14.05.2022

**BHUVEE STENOVAE PRIVATE LIMITED (IN LIQUIDATION)**  
 CIN: U27100WB2007PTC120297  
 LIQUIDATOR - CA. KANNAN TIRUVENGADAM

Notice is given to the public in general that the following assets of BHUVEE STENOVAE PRIVATE LIMITED (in Liquidation) ("Corporate Debtor") forming part of the Liquidation Estate are proposed to be sold by the undersigned through e-auction platform in compliance with Regulation 33 (1) of the Insolvency and Bankruptcy Board of India (Liquidation Process) Regulations, 2016. The interested applicants may refer to the detailed e-auction process memorandum available at [www.brggroup.in](http://www.brggroup.in)

Date of Auction	June 1st 2022		
Last Date for Submission of Bid Documents	May 23rd 2022		
Last Date for Submission of Earnest Money Deposit ("EMD")	May 30th 2022 up to 6 PM (Indian Standard Time)		
Asset Lot	Particulars of The Asset	Reserve Price (in INR)	Earnest Money Deposit (in INR)
1	Land & Building located at Factory Premises.	INR 25,24,49,474.34 (Rupees Twenty Five Crore Twenty Four Lacs Forty Nine Thousand Four Hundred Seventy Four and Thirty Four Paise Only)	INR 2,52,44,947.43 (Rupees Two Crore Fifty Two Lacs Forty Four Thousand Nine Hundred Forty Seven and Forty Three Paise Only)
2	Additional Land located at Odisha	INR 2,68,82,847.00 (Rupees Two Crore Sixty Eight Lacs Eighty Two Thousand Eight Hundred Forty Seven and Fifty Two Paise Only)	INR 26,88,284.70 (Rupees Twenty Six Lakhs Eighty Eight Thousand Two Hundred Eighty Four and Seventy Paise Only)
3	Plant & Machinery, Tools & Dices, Stores & Spares	INR 143,09,96,585.21 (Rupees One Hundred Forty Three Crore Nine Lacs Ninety Six Thousand Five Hundred Eighty Five and Twenty One Paise only)	INR 14,30,99,658.52 (Rupees Fourteen Crore Thirty Lacs Ninety Nine Thousand Six Hundred Fifty Eight and Fifty Two Paise Only)
4	Uninstalled Plant & Machinery	INR 10,48,41,038.23 (Rupees Ten Crore Forty Eight Lacs Forty One Thousand Thirty Eight and Twenty Three Paise Only)	INR 1,04,84,103.82 (Rupees One Crore Four Lakhs Eighty Four Thousand One Hundred Three and Eighty Two Paise Only)

I. E-Auction is being held for immovable/movable assets mentioned hereinabove in "AS IS WHERE BASIS", "AS IS WHAT IS BASIS", "WHATEVER THERE IS BASIS" and "NO RECOURSE BASIS" without any representation, warranty or indemnity and will be conducted "online".  
 II. Conditional offers will be rejected outright.  
 III. Separate auction process shall be carried out for different asset categories.  
 For further details, please visit or [www.brggroup.in](http://www.brggroup.in) or send an e-mail to [calkannan@gmail.com](mailto:calkannan@gmail.com) or [auctionbsp@gmail.com](mailto:auctionbsp@gmail.com)

\*Disclaimer: The invitation is for sale of assets of the Corporate Debtor under the Insolvency and Bankruptcy Code, 2016. The advertisement purports to ascertain interest of applicant and does not create any kind of binding obligation on the part of the Liquidator. The Liquidator reserves the right to amend and/or annul this invitation including any timelines or the process therein, without giving reasons, at any time and in any respect. Any such amendment in the invitation, including the aforementioned timelines, shall be notified on the website of the Corporate Debtor at [www.brggroup.in](http://www.brggroup.in).

CA. KANNAN TIRUVENGADAM  
 Reg. No. IBBI/PA-001/IP-P00253/2017-18/10482  
 Liquidator of BHUVEE STENOVAE PRIVATE LIMITED  
 Address: Netaji Subhas Villa, 18 Karamnagar Ghat Road  
 Flat 3C, Kolkata 700082, West Bengal, India  
 Place : Kolkata  
 Date : May 15th 2022  
 E-mail: [calkannan@gmail.com](mailto:calkannan@gmail.com) | [auctionbsp@gmail.com](mailto:auctionbsp@gmail.com)

**ALLSEC TECHNOLOGIES LIMITED**  
 Regd. Office : 46-C Velachery Main Road, Velachery, Chennai - 600 042.  
 Corp. Office : 46-B Velachery Main Road, Velachery, Chennai - 600 042.  
 CIN : L72300TN1998PLC041033, Email : [investorcontact@allsectech.com](mailto:investorcontact@allsectech.com)

**Extracts of Consolidated Audited Financial results for the Year ended 31 March 2022 and Unaudited Consolidated Financial results for the Quarter ended 31 March 2022**  
 (Rupees in Lakhs except Earnings per share data)

Sl. No.	Particulars	Consolidated Results		
		Quarter Ended 31-Mar-2022	Year Ended 31-Mar-2022	Quarter Ended 31-Mar-2021
		Unaudited	Audited	Unaudited
1	Total income from operations	8,537	31,720	7,348
2	Net Profit for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	1,819	6,115	1,502
3	Net Profit for the period before Tax (after Exceptional and/or Extraordinary items)	1,819	6,115	1,502
4	Net Profit for the period after Tax (after Exceptional and/or Extraordinary items)	1,750	3,564	1,378
5	Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	1,880	3,575	1,375
6	Equity Share Capital (Face Value of Rs. 10/- each)	1,524	1,524	1,524
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet*	19,420	19,420	24,988
8	Earnings Per Share* (of Rs. 10/- each) (for continuing and discontinued operations)			



